மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 397, திரு. சி. சுவாமிநாதன், இருக்கையில் இல்லை. அவருக்குப் பதிலாக திரு. சி. குழந்தைவேலு, மாண்புமிகு கல்வி அமைச்சர்.

397--

புதுக்கோட்டை மாமன்னர் அரசு கலைக்கல்லூரிக்குக் கூடுதல் கட்டிட வசதி ஏற்படுத்துதல்.

***12739--திரு. சி. சுவாமிநாதன்:**

மாண்புமிகு கல்வி அமைச்சர் கீழ்க்காணும் வினாக்களுக்கு விடையளிப்பாரா--

(அ) புதுக்கோட்டையில் இருக்கும் மாமன்னர் அரசு கலைக் கல்லூரிக்குக் கட்டிட வசதி போதுமானதாக இல்லாததை அரசு அறியுமா?

(ஆ) ஆம் எனில், புதியதாகக் கட்டிடங்கள் கட்ட அரசு நடவடிக்கை எடுக்குமா?

மாண்புமிகு பேராசிரியர் க. பொன்னுசாமி, கல்வி அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே,

(அ) தற்போது கல்லூரியில் போதுமான வகுப்பறை வசதி ஏற்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

(ஆ) புதிய கட்டிடம் பற்றி கோரிக்கைப் பெறப்பட்டால் அதனைப் பரிசீலித்து அரசின் நிதிநிலைக்கேற்ப தக்க மேல் நடவடிக்கை எடுக்கப்படும் என்பதைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

திரு. சி. குழந்தைவேலு: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, புதுக்கோட்டை மன்னரால் 100 ஆண்டுகளுக்கு முன்பு இந்த மாமன்னர் கல்லூரி ஆரம்பிக்கப்பட்டு சுமார் 200 மாணவர்கள் வசதியாகப் படிப்பதற்காக அந்தக் கட்டிடம் கட்டப்பட்டது. அந்த நாள் முதல் இந்த நாள் வரை மேற்படி கட்டிடம் விரிவுபடுத்தப்படாமல் உள்ளது. இப்போது சுமார் 2000 மாணவர்கள் அந்தக் கல்லூரியிலே படித்துக் கொண்டு வருகிறார்கள். அந்த மாணவர்களின் நலனைக் கருதி மாண்புமிகு அமைச்சர் அவர்கள் கூடுதல் கட்டிடம் கட்டுவதற்கு ஆவன செய்வாரா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேராசிரியர் க. பொன்னுசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரி விடுதியில் இருக்கிற 4 அறைகளை வகுப்பறைகளாக மாற்றுவதற்காக ரூ. 21,500-க்கான திட்ட மதிப்பீடு தயாரிக்கப்பட்டு அதற்கான அனுமதி கொடுத்து தலைமைப் பொறியாளர் (கட்டிடம்) அவர்களுக்கு 4.2.94-ல்தான்

1994 ஏப்ரல் 26]

கல்லூரிக் கல்வி இயக்குநர் அவர்கள் அனுப்பி வைத்திருக்கிறார்கள்.. விரைவில் வகுப்பறை வசதி செய்துதர அரசு முயற்சிகள் மேற்கொள்ளும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: திரு. எஸ். சண்முகநாதன்.

திரு. எஸ். சண்முகநாதன்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, புதுக்கோட்டை மாவட்டத்தில் ஒரே ஒரு அரசுக் கல்லூரிதான் இருக்கிறது. அந்தப் பகுதியிலே இருக்கின்றவர்கள் எல்லாம் அங்கே பயிலுகின்ற ஒரு வாய்ப்பினை ஏற்படுத்திக் கொடுக்கின்ற வகையிலே மாண்புமிகு அமைச்சர் அவர்கள் உடனடியாக அந்த ஹாஸ்டலில் இருக்கிற 4 அறைகளை வகுப்பறைகளாக மாற்றுவதற்கு முயற்சி எடுக்கப்படுவதாகச் சொல்லி இருக்கிறார்கள். ஏற்கனவே அங்கே மாணவர்களுக்கு விடுதியிலே இடம் இல்லாத காரணத்தினாலே அந்த புதுக்கோட்டை மாமன்னர் கல்லூரிக்கென்று தனியாகக் கட்டிடம் கட்டுவதற்கு அரசு முன்வருமா என்று அறிய விரும்புகிறேன்.

மாண்புமிகு பேராசிரியர் க. பொன்னுசாமி: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, இதுவரை கல்லூரி முதல்வரிடமிருந்து புதிய கட்டிடம் கட்டவேண்டுமென்று எந்தவிதமான முன்மொழிவும் பெறப்படவில்லை. மாண்புமிகு உறுப்பினர்கள் இருவரும் அதற்கான முயற்சிகளை மேற்கொண்டு, முன்மொழிவுகளை அனுப்பச் செய்தால் அரசு நிதிநிலையின் அடிப்படையில் நடவடிக்கை எடுக்கும் என்பதைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

மாண்புமிகு பேரவைத் தலைவர்: வினா எண் 398, திரு என். ஆர். ராஜேந்திரன், மாண்புமிகு கல்வி அமைச்சர்.

398--

காட்டுமன்னார் கோயில் தொகுதி, குணவாசல், மோவூர் கிராமங்களில் கிளை நூலகம் அமைத்தல்.

21644*--திரு. என். ஆர். ராஜேந்திரன்:**

மாண்புமிகு கல்வி அமைச்சர் கீழ்க்காணும் வினாவுக்கு விடையளிப்பாரா--

காட்டுமன்னார் கோயில் தொகுதி, குணவாசல், மோவூர் கிராமங்களில் கிளை நூலகம் அமைக்கும் திட்டம் அரசிடம் உள்ளதா?

மாண்புமிகு பேராசிரியர் க. பொன்னுசாமி, கல்வி அமைச்சர்: மாண்புமிகு பேரவைத் தலைவர் அவர்களே, காட்டுமன்னார் கோயில் தொகுதி, குணவாசல், மோவூர் கிராமங்களுக்குக் கிளை நூலகம் அமைக்கும் திட்டம் அரசிடம் ஏதும் இல்லை.